

Mat

Chapter 4

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

1 Τότε ὁ Ἰησοῦς ἀνήχθη εἰς τὴν ἔρημον
அப்பொழுது -ஆகிய இயேசு கொண்டிபோகப்பட்டார் -க்கு -ஐ வனாந்தரத்துக்கு
[G5119](#) [G3588](#) [G2424](#) [G0321](#) [G1519](#) [G3588](#) [G2048](#)

ἄπο τοῦ Πνεύματος πειρασθῆναι ἄπο τοῦ διαβόλου.
-ஆல் -ன் ஆவியானவரால் சோதிக்கப்பட -ஆல் -ன் பிசாசினால்
[G5259](#) [G3588](#) [G4151](#) [G3985](#) [G5259](#) [G3588](#) [G1228](#)

அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டிபோகப்பட்டார்.

2 καὶ νηστεύσας ἡμέρας τεσεράκοντα καὶ τεσεράκοντα, ὑκτας
மற்றும் உபவாசம்-இருந்து நாட்கள் நாற்பதும் மற்றும் நாற்பதும் இரவுகள்
[G2532](#) [G3522](#) [G2250](#) [G5062](#) [G2532](#) [G5062](#) [G3571](#)

ἕστερον ἐπέλασεν.
பின்பு பசியுற்றார்
[G5305](#) [G3983](#)

அவர் இரவும் பகலும் நாற்பதுநாட்கள் உபவாசமாக இருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டானது.

3 καὶ παροελθὼν ὁ πειραζών, εἶπεν αὐτῷ, Εἰ
மற்றும் நெருங்கி-வந்து -ஆகிய சோதிக்கிறவன் சொன்னான் அவனிடம் ஆனால்
[G2532](#) [G4334](#) [G3588](#) [G3985](#) [G3004](#) [G0846](#) [G1487](#)

Υἱὸς εἶ τοῦ Θεοῦ, εἶπα, ἴνα οἱ λιθοὶ οὖτοι
குமாரன் ஆகியிருந்தால் -ன் தேவனுடைய சொல் -ஆக -ர் கற்கள் இவைகள்
[G5207](#) [G1510](#) [G3588](#) [G2316](#) [G3004](#) [G2443](#) [G3588](#) [G3037](#) [G3778](#)

ἄρα οἱ γένονται.
அப்பங்களாக ஆகட்டும்
[G0740](#) [G1096](#)

அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: "நீர் தேவனுடைய குமாரனென்றால், இந்தக் கற்கள் அப்பங்களாக மாறும்படிச் சொல்லும்" என்றான்.

4 ὁ δὲ ἀποκριθεὶς, εἶπεν, Γέγραπτα, Οὐκ ἔα'
-ஆகிய -ம் பதிலளித்து சொன்னார் எழுதப்பட்டிருக்கிறது இல்லை -மேல்
[G3588](#) [G1161](#) [G0611](#) [G3004](#) [G1125](#) [G3756](#) [G1909](#)

ἄρα οὐ μόνον ζήσεται ὁ ἄσθρωνος, ἀλλ' ἐὰν πάντι
அப்பத்தினால் மட்டும் பிழைப்பான் -ஆகிய மனிதன் ஆனால் -மேல் எல்லா
[G0740](#) [G3441](#) [G2198](#) [G3588](#) [G0444](#) [G0235](#) [G1909](#) [G3956](#)

ῥήματα ἐπαροεσομένω δὲ στόματος Θεοῦ.
வார்த்தையினால் புறப்படுகிற மூலமாக வாயிலிருந்து தேவனுடைய
[G4487](#) [G1607](#) [G1223](#) [G4750](#) [G2316](#)

அவர் மறுமொழியாக: "மனிதன் அப்பத்தினால் மட்டுமில்லை, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே" என்றார்.

5	Τότε அப்பொழுது G5119	παρалаμυβάνει சேர்த்துக்கொள்கிறான் G3880	αὐτὸν அவரை G0846	ὁ -ஆகிய G3588	διάβολος பிசாசு G1228	εἰς -க்கு G1519	τὴν -ஐ G3588	ἀγίαν பரிசுத்த G0040
	πόλις, பட்டணத்துக்கு G4172	καὶ மற்றும் G2532	ἔστησεν நிறுத்தினான் G2476	αὐτὸν அவரை G0846	ἐπὶ -மேல் G1909	τὸ -ஐ G3588	πατερῦγον கோபுரத்தின்-மேல் G4419	τοῦ -ன் G3588
	ἱερόν, தேவாலயத்தின் G2411							

அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்தின் உச்சியில் அவரை நிறுத்தி:

6	καὶ மற்றும் G2532	λέγει சொல்லுகிறான் G3004	αὐτῷ, அவனிடம் G0846	Εἰ ஆனால் G1487	Υἱὸς குமாரன் G5207	εἶ ஆகியிருந்தால் G1510	τοῦ -ன் G3588	
	Θεοῦ, தேவனுடைய G2316	βῆλε தள்ளு G0906	σεαυτὸν உன்னையே G4572	κάτω: கீழே G2736	υἔγραπται எழுதப்பட்டிருக்கிறது G1125	γὰρ, ஏனெனில் G1063	ὅτι -என்று G3754	Τοῖς -ர் G3588
	ἀγγέλους தூதர்களை G0032	αὐτοῦ அவருடைய G0846	ἐντελεῖται கட்டளையிடுவார் G1781	περὶ -குறித்து G4012	σοῦ, உன்னை G4771	καὶ மற்றும் G2532	ἐπὶ -மேல் G1909	χειρῶν கைகளில் G5495
	ἀροῦσίν தூக்குவார்கள் G0142	σε, உன்னை G4771	μῆν எப்பொழுதும்-இல்லை G3361	ποτε எப்பொழுதும் G4219	προσκύψης இடறுவாய் G4350	παρὸς -நோக்கி G4314		
	λίθων கல்லில் G3037	τὸν -ஐ G3588	παρὸς பாதத்தை G4228	σοῦ. உன்னுடைய G4771				

“நீர் தேவனுடைய குமாரனென்றால் கீழே குதியும்; ஏனென்றால், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மைத் தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்று எழுதியிருக்கிறதே” என்றான்.

7	ἔφη சொன்னார் G5346	αὐτῷ அவனிடம் G0846	ὁ -ஆகிய G3588	Ἰησοῦς, இயேசு G2424	Πάλιν மறுபடியும் G3825	υἔγραπται, எழுதப்பட்டிருக்கிறது G1125	Ὁὐκ வேண்டாம் G3756
	ἐκπεριόσεις சோதிப்பாய் G1598	Κύριον ஆண்டவரை G2962	τὸν -ஐ G3588	Θεόν தேவனை G2316	σοῦ. உன்னுடைய G4771		

அதற்கு இயேசு: உன் தேவனாகிய யெகோவாவைச் சோதித்துப்பார்க்காமல் இருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே” என்றார்.

8	Πάλιν மறுபடியும் G3825	παρалаμυβάνει சேர்த்துக்கொள்கிறான் G3880	αὐτὸν அவரை G0846	ὁ -ஆகிய G3588	διάβολος பிசாசு G1228	εἰς -க்கு G1519	ὄρος மலையை G3735		
	ὑψηλὸν உயர்ந்த G5308	λίαν, மிகவும் G3029	καὶ மற்றும் G2532	δείκνυσιν காட்டுகிறான் G1166	αὐτῷ அவனுக்கு G0846	πάλιν எல்லா G3956	τὰς -ர் G3588	βασιλείας ராஜ்யங்களை G0932	τοῦ -ன் G3588
	κόσμου உலகத்தின் G2889	καὶ மற்றும் G2532	τὴν -ஐ G3588	δόξαν மகிமையை G1391	αὐτῶν, அவற்றின் G0846				

மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:

9 καὶ εἶπεν αὐτῷ, Ταῦτά σοι πάντα δῶσω, ἔὰν
மற்றும் சொன்னான் அவனிடம் இவைகளை உனக்கு எல்லாம் கொடுப்பேன் ஆனால்
[G2532](#) [G3004](#) [G0846](#) [G3778](#) [G4771](#) [G3956](#) [G1325](#) [G1437](#)

παρῶν, προσκυνήσῃς μοι.
விழுந்து தொழுதுகொண்டால் எனக்கு
[G4098](#) [G4352](#) [G1473](#)

“நீர் சாஷ்டாங்கமாக விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்” என்று சொன்னான்;

10 τότε λέγει αὐτῷ ὁ Ἰησοῦς, Ὑπάγε, Σατάνᾳ;
அப்பொழுது சொல்லுகிறார் அவனிடம் -ஆகிய இயேசு போ சாத்தானே
[G5119](#) [G3004](#) [G0846](#) [G3588](#) [G2424](#) [G5217](#) [G4567](#)

γέγραπται γάρ, Κύριον τὸν θεόν σου
எழுதப்பட்டிருக்கிறது ஏனெனில் ஆண்டவரை -ஐ தேவனை உன்னுடைய
[G1125](#) [G1063](#) [G2962](#) [G3588](#) [G2316](#) [G4771](#)

προσκυνήσεις, καὶ αὐτῷ μόνῳ λατρεύσεις.
தொழுதுகொள்வாய் மற்றும் அவருக்கு மட்டுமே சேவிப்பாய்
[G4352](#) [G2532](#) [G0846](#) [G3441](#) [G3000](#)

அப்பொழுது இயேசு: “அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே” என்றார்.

11 τότε ἀφίησιν αὐτὸν ὁ διάβολος, καὶ ἴδὼν, ἄγγελοι
அப்பொழுது விடுகிறான் அவரை -ஆகிய பிசாசு மற்றும் இதோ தூதர்கள்
[G5119](#) [G0863](#) [G0846](#) [G3588](#) [G1228](#) [G2532](#) [G3708](#) [G0032](#)

προσῆλθον καὶ διηκόνουσιν αὐτῷ.
நெருங்கி-வந்தார்கள் மற்றும் பணிவிடைத்தார்கள் அவரை
[G4334](#) [G2532](#) [G1247](#) [G0846](#)

அப்பொழுது பிசாசு அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்கு பணிவிடை செய்தார்கள்.

12 Ἀκούσας δὲ ὅτι Ἰωάννης παρεδόθη, ἀνεχώρησεν εἰς τὴν
கேட்டு -ம் -என்று யோவான் ஒப்படைக்கப்பட்டான் விலகிப்போனார் -க்கு -ஐ
[G0191](#) [G1161](#) [G3754](#) [G2491](#) [G3860](#) [G0402](#) [G1519](#) [G3588](#)

Γαλιλαίαν:
கலிலேயாவுக்கு
[G1056](#)

யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவிற்ருத் திரும்பிப்போனார்.

13 καὶ καταλαβὼν τὴν Ναζαρέθ, ἔλθων, κατώκησεν εἰς Καφαρναοὺμ,
மற்றும் விட்டு -ஐ நாசராவை வந்து குடியிருந்தார் -இல் கபர்நாகோமில்
[G2532](#) [G2641](#) [G3588](#) [G3478](#) [G2064](#) [G2730](#) [G1519](#) [G2584](#)

τὴν παραθαλάσσιον, ἐν ὄρειος Ζαβουλὼν καὶ Νεφθαλὶμ,
-ஆகிய கடலோரமான -இல் எல்லைகளில் செபுலோனின் மற்றும் நப்தலியின்
[G3588](#) [G3864](#) [G1722](#) [G3725](#) [G2194](#) [G2532](#) [G3508](#)

பின்பு, அவர் நாசரேத்தைவிட்டு, செபுலோன், நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகில் உள்ள கப்பர்நசூமிற்கு வந்து தங்கியிருந்தார்.

14 Ἰνα παληρωθῆ τὸ ρῆθὲν δὲ Ἡσαΐου τοῦ
 -ஆக நிறைவேறும்படி -ஐ சொல்லப்பட்டது மூலமாக ஏசாயா -ஆகிய
[G2443](#) [G4137](#) [G3588](#) [G2046](#) [G1223](#) [G2268](#) [G3588](#)

παροφῆτος, λέγοντος,
 தீர்க்கதரிசியின் சொல்லுகிறான்
[G4396](#) [G3004](#)

கடற்கரை அருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலும் உள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடுமாகிய யூதரல்லாதவர்களுடைய கலிலேயாவிலே,

15 Ἐν τῷ Ζαβουλὼν καὶ γῆ Νεφθαλίμ, ὁδὸν θιλάσσης,
 தேசமே செபுலோனின் மற்றும் தேசமே நப்தலியின் வழியாகிய கடலின்
[G1093](#) [G2194](#) [G2532](#) [G1093](#) [G3508](#) [G3598](#) [G2281](#)

παέραν τοῦ Ἰορδάνου, Γαλιλαία τῶν ἐθνῶν.
 அக்கரையில் -ன் யோர்தானின் கலிலேயா -ன் இனங்களின்
[G4008](#) [G3588](#) [G2446](#) [G1056](#) [G3588](#) [G1484](#)

இருளில் இருக்கும் மக்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையில் இருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தோன்றினது” என்று,

16 ὁ λαὸς ὁ καθήμενος ἐν σκοτίᾳ, φῶς
 -ஆகிய ஜனங்கள் -ஆகிய உட்கார்ந்திருக்கிற -இல் இருளில் வெளிச்சத்தை
[G3588](#) [G2992](#) [G3588](#) [G2521](#) [G1722](#) [G4653](#) [G5457](#)

εἶδεν μέγα, καὶ τοῖς καθημένοις ἐν χύρῳ
 கண்டார்கள் பெரிய மற்றும் -ர் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு -இல் தேசத்திலும்
[G3708](#) [G3173](#) [G2532](#) [G3588](#) [G2521](#) [G1722](#) [G5561](#)

καὶ σκιᾷ θανάτου, φῶς ἀνέτελεν αὐτοῖς.
 மற்றும் நிழலிலும் மரணத்தின் வெளிச்சம் உதித்தது அவர்களுக்கு
[G2532](#) [G4639](#) [G2288](#) [G5457](#) [G0393](#) [G0846](#)

ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

17 Ἀπὸ τότῃ ἤρξατο ὁ Ἰησοῦς κηρῶσσειν καὶ λέγειν,
 -இருந்து அப்பொழுது தொடங்கினார் -ஆகிய இயேசு பிரசங்கிக்க மற்றும் சொல்ல
[G0575](#) [G5119](#) [G0756](#) [G3588](#) [G2424](#) [G2784](#) [G2532](#) [G3004](#)

Μετανοεῖτε, ἤγγικεν γὰρ ἡ βασιλεία τῶν οὐρανῶν.
 மனந்திரும்புங்கள் நெருங்கிவிட்டது ஏனெனில் -ன் ராஜ்யம் -ன் பரலோகத்தின்
[G3340](#) [G1448](#) [G1063](#) [G3588](#) [G0932](#) [G3588](#) [G3772](#)

அதுமுதல் இயேசு: “மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் அருகில் இருக்கிறது” என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.

18 Περιπατῶν δὲ παρὰ τὴν θάλασσαν τῆς Γαλιλαίας, εἶδεν δὲ
 நடந்து -ம் -அருகில் -ஐ கடலின் -ன் கலிலேயாவின் கண்டார் இரண்டு
[G4043](#) [G1161](#) [G3844](#) [G3588](#) [G2281](#) [G3588](#) [G1056](#) [G3708](#) [G1417](#)

ἀδελφοὺς, Σίμωνα τὸν λεγόμενον Πέτρον, καὶ
 சகோதரர்களை சீமோனை -ஆகிய அழைக்கப்படுகிற பேதுருவை மற்றும்
[G0080](#) [G4613](#) [G3588](#) [G3004](#) [G4074](#) [G2532](#)

Ἄνδρᾶν ἀνθιρῶνα τὸν ἀδελφὸν αὐτοῦ, βάλλοντα ἀμφίβληττον
 அந்திரேயாவை -ஆகிய சகோதரனை அவனுடைய போடுகிறவர்களாக வலையை
[G0406](#) [G3588](#) [G0080](#) [G0846](#) [G0906](#) [G0293](#)

εἶς τὴν θάλασσαν; ἦσαν γὰρ ἄλιεῖς.
 -க்குள் -ஐ கடலில் இருந்தார்கள் ஏனெனில் மீன்பிடிப்பவர்கள்
[G1519](#) [G3588](#) [G2281](#) [G1510](#) [G1063](#) [G0231](#)

இயேசு கலிலேயாக் கடலோரமாக நடந்துபோகும்போது, மீனவர்களாக இருந்த இரண்டு சகோதரர்களாகிய பேதுரு என்ற சீமோனும், அவனுடைய சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலையைப் போட்டுக்கொண்டிருக்கின்றபோது, அவர்களைக் கண்டு:

- 19 καὶ λῆγει αὐτοῖς, Δεῦτε ὁπίσω μου, καὶ
மற்றும் சொல்லுகிறார் அவர்களிடம் வாருங்கள் பின்னால் என்னுடைய மற்றும்
[G2532](#) [G3004](#) [G0846](#) [G1205](#) [G3694](#) [G1473](#) [G2532](#)
- παύσῃ ὁμοῖς ἄλλοις ἄνθρωποις.
ஆக்குவேன் உங்களை மீன்பிடிப்பவர்களாக மனிதர்களின்
[G4160](#) [G4771](#) [G0231](#) [G0444](#)

“என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக ஆக்குவேன்” என்றார்.

- 20 οἱ δὲ εὐθὺς ἀφέντες τὰ δίκτυα, ἤκολοῦθησαν αὐτῷ.
-ர் -ம் உடனே விட்டு -ர் வலைகளை பின்பற்றினார்கள் அவரை
[G3588](#) [G1161](#) [G2112](#) [G0863](#) [G3588](#) [G1350](#) [G0190](#) [G0846](#)

உடனே அவர்கள் வலைகளைவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.

- 21 Καὶ προβὰς ἐκείθεν, εἶδεν ἄλλους, δὶο ἀδελφοὺς,
மற்றும் முன்னேறி அங்கிருந்து கண்டார் வேறு இரண்டு சகோதரர்களை
[G2532](#) [G4260](#) [G1564](#) [G3708](#) [G0243](#) [G1417](#) [G0080](#)
- Ἰάκωβον τὸν τοῦ Ζεβεδαίου, καὶ Ἰωάννην τὸν ἀδελφὸν
யாக்கோபை -ஆகிய -ன் செபேதாயுவின் மற்றும் யோவானை -ஆகிய சகோதரனை
[G2385](#) [G3588](#) [G3588](#) [G2199](#) [G2532](#) [G2491](#) [G3588](#) [G0080](#)
- αὐτοῦ, ἐν τῷ πλοίῳ μετὰ Ζεβεδαίου τοῦ πατρὸς
அவனுடைய -இல் -ன் படகில் -உடன் செபேதாயுவின் -ஆகிய தகப்பனுடன்
[G0846](#) [G1722](#) [G3588](#) [G4143](#) [G3326](#) [G2199](#) [G3588](#) [G3962](#)
- αὐτῶν, καταρτίζοντες τὰ δίκτυα αὐτῶν; καὶ
அவர்களுடைய பழுதுகிறவர்களாக -ர் வலைகளை அவர்களுடைய மற்றும்
[G0846](#) [G2675](#) [G3588](#) [G1350](#) [G0846](#) [G2532](#)
- ἐκάλεσεν αὐτοὺς.
அழைத்தார் அவர்களை
[G2564](#) [G0846](#)

அவர் அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, வேறு இரண்டு சகோதரர்களாகிய செபெதேயுவின் குமாரர்களான யாக்கோபும், யோவானும் தங்களுடைய தகப்பன் செபெதேயுவோடு படகிலிருந்து, தங்களுடைய வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார்.

- 22 οἱ δὲ εὐθὺς ἀφέντες τὸ πλοῖον καὶ τὸν πατέρα
-ர் -ம் உடனே விட்டு -ஐ படகையும் மற்றும் -ஐ தகப்பனையும்
[G3588](#) [G1161](#) [G2112](#) [G0863](#) [G3588](#) [G4143](#) [G2532](#) [G3588](#) [G3962](#)
- αὐτῶν, ἤκολοῦθησαν αὐτῷ.
அவர்களுடைய பின்பற்றினார்கள் அவரை
[G0846](#) [G0190](#) [G0846](#)

உடனே அவர்கள் படகையும் தங்களுடைய தகப்பனையும்விட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.

23	Kaì	περιήγεν	ἐν	ὄλῃ	τῇ	Γαλιλαίᾳ,	διδῶσκων	ἐν	ταῖς
	மற்றும்	சுற்றினார்	-இல்	முழு	-ன்	கலிலேயாவில்	போதித்து	-இல்	-ர்
	G2532	G4013	G1722	G3650	G3588	G1056	G1321	G1722	G3588
	συναγαγαῖς	αὐτῶν,		καὶ	κηρῶσων	τὸ	εὐαγγέλιον		τῆς
	ஜெபக்ககங்களில்	அவர்களுடைய	மற்றும்	மற்றும்	பிரசங்கித்து	-ஐ	நற்செய்தியை		-ன்
	G4864	G0846		G2532	G2784	G3588	G2098		G3588
	βασιλείας,	καὶ	θεραπεύων	παῖσαν	νόσον	καὶ	παῖσαν		
	ராஜ்யத்தின்	மற்றும்	குணமாக்கி	எல்லா	வியாதியையும்	மற்றும்	எல்லா		
	G0932	G2532	G2323	G3956	G3554	G2532	G3956		
	μαλακίαν	ἐν	τῷ	λαῷ.					
	பலவீனத்தையும்	-இல்	-ன்	ஜனங்களிடையில்					
	G3119	G1722	G3588	G2992					

பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி குணமாக்கினார்.

24	καὶ	ἀπῆλθεν	ἡ	ἀκοῆ	αὐτοῦ	εἰς	ὄλην	τὴν	Συρίαν.	καὶ
	மற்றும்	போனது	-ன்	கேள்வி	அவருடைய	-க்குள்	முழு	-ஐ	சிரியாவுக்கு	மற்றும்
	G2532	G0565	G3588	G0189	G0846	G1519	G3650	G3588	G4947	G2532
	προσῆνευκαν	αὐτῷ	πάντας	τοὺς	κακῶς	ἔχοντας	ποικίλους			
	கொண்டு-வந்தார்கள்	அவரிடம்	எல்லா	-ர்	தீயாக	உள்ளவர்களை	பலவிதமான			
	G4374	G0846	G3956	G3588	G2560	G2192	G4164			
	νόσους	καὶ	βασάνους	συνεχόμενους,	[καὶ]					
	வியாதிகளிலும்	மற்றும்	வேதனைகளிலும்	பிடியுண்டவர்களை	மற்றும்					
	G3554	G2532	G0931	G4912	G2532					
	δαμονιζόμενους,	καὶ	σεληνιαζόμενους,	καὶ	παραλυτικούς;					
	பேய்பிடித்தவர்களை	மற்றும்	சந்திரப்பிடித்தவர்களை	மற்றும்	திமிர்வாதமுள்ளவர்களை					
	G1139	G2532	G4583	G2532	G3885					
	καὶ	ἐθεράπευσεν	αὐτούς.							
	மற்றும்	குணமாக்கினார்	அவர்களை							
	G2532	G2323	G0846							

அவருடைய புகழ் சீரியா தேசமெங்கும் பரவியது. அப்பொழுது பலவிதமான வியாதிகளிலும் வேதனைகளிலும் இருந்த எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், வலிப்பு நோயாளிகளையும், பக்கவாதக்காரர்களையும் அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்; அவர்களைக் குணமாக்கினார்.

25	καὶ	ἤκολούθησαν	αὐτῷ	ὄχλοι	πολλοὶ	ἀπὸ	τῆς
	மற்றும்	பின்பற்றினார்கள்	அவரை	கூட்டங்கள்	பெரிய	-இருந்து	-ன்
	G2532	G0190	G0846	G3793	G4183	G0575	G3588
	Γαλιλαίας	καὶ	Δεκαπόλεως,	καὶ	Ἱεροσολύμων		
	கலிலேயாவிலிருந்தும்	மற்றும்	தெக்கப்போலியிலிருந்தும்	மற்றும்	எருசலேமிலிருந்தும்		
	G1056	G2532	G1179	G2532	G2414		
	καὶ	Ἰουδαίας,	καὶ	πέραν	τοῦ	Ἰορδάνου.	
	மற்றும்	யூதேயாவிலிருந்தும்	மற்றும்	அக்கரையிலிருந்து	-ன்	யோர்தானின்	
	G2532	G2449	G2532	G4008	G3588	G2446	

கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலுமிருந்து அநேக மக்கள் வந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள்.